

NEELAMALAI AGRO INDUSTRIES LIMITED

Registered Office: No.60, Rukmani Lakshmipathi Salai, Egmore, Chennai, Tamil Nadu - 600 008 Tel : +91 44 2852 7775 / 2858 3463

CIN: L01117TN1943PLC152874

E-Mail: secneelamalai@avtplantations.co.in

Website: www.neelamalaiagro.com

December 01, 2022

BSE Limited 25th Floor, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort Mumbai – 400 001

Phone Nos.: 022-22721233/4, 022 - 66545695

Dear Sirs,

Sub: Submission of Copy of Newspaper advertisement - Extract of Notice to Shareholders

Transfer of unclaimed shares to IEPF

Ref: Stock Code: 508670

Pursuant to Regulations 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the public notice of the Extract of Notice to Shareholders on the Transfer of unclaimed shares to The Investor Education and Protection Fund (IEPF) published on November 30, 2022 in the following newspapers:

1. Financial Express (All India Editions - English language);

2. Makkal Kural (Chennai - Tamil Language)

Kindly take the same on record.

Thanking you,

Yours Faithfully,

For Neelamalai Agro Industries Limited

S. Lakshmi Narasimhan

Company Secretary & Compliance Officer

60, Rukmani Lakshmipathi Salai Egmore

FINANCIAL EXPRESS

RAMA STEEL TUBES LTD. CIN: L27201DL1974PLC007114

Regd. Office: B-5, 3rd Floor, Main Road, Ghazipur, New Delhi (India) - 110096 @ +(91)-(11)-43446600 investors@ramasteel.com www.ramasteel.com

PUBLIC NOTICE

This is in reference to circulation of "Unsolicited video on you tubes with reference to equity shares of the company to induce investment in the stock of the Company indicating target prices, by some unregistered or unauthorised entities, which an not associated with the Company "RAMA STEEL". We would like to categorically clarify that the company, its promoters, promoter group

directors and KMPs do not have any role in circulation of such videos and stock tips by unknwn persons/ entities. All shareholders and investors are hereby advised/cautioned not to rely on suc

unsolicited videos circulated by unregistered/unauthorised persons/entities. We also advise shareholders and investors to exercise appropriate due diligence before trading in shares of the Company and to take informed investment decision without being influence to the company and to take informed investment decision without being the property of the company and to take informed investment decision. influenced by such unsolicited messages. If any investor deals in the shares of the Company on the basis of such videos and/or incur losses, company, its promoters director or any officer will not be responsible or liable for the same

The Company has been making all requisite disclosures from time to time including quarterly updated and the same are uploaded on the website of the stock exchange and are also made available on the website of the Company.

We strongly advise the investors to go through only BSE and NSE website viz www.bseindia.com and www.nseindia.com For any information or clarification from Company, investor can contact with the company at investors@ramasteel.com.

By the order of Board of Directors For Rama Steel Tubes Limited

Naresh Kumar Bansa Managing Director DIN: 00119213

HCKK VENTURES LIMITED

Registered Office: 3, Shree Mangal Apartment, Near ABB Circle, Mahatma Nagar Road Mahatma Nagar, Nashik, Maharashtra, 422007 Tel. No. +91 0253-2342646; E-mail: info@hckkventures.com; Website: www.hckkventures.com, CIN: L45100MH1983PLC263361 Recommendations of the Committee of Independent Directors ("IDC") of HCKK Ventures

Limited ("Target Company") in relation to the Open Offer ("Offer") made by Mr. Amit Maheshwari ('Acquirer') along with Mr. Kunal Maheshwari ('Deemed to be PAC'), to the Public Shareholders of the Target Company ("Shareholders") under Regulations 26(7) of SEBI (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 and Subsequent Amendments thereto ("SEBI (SAST) Regulations, 2011").

	Date	Juli November, 2022
2	Target Company ("TC")	HCKK Ventures Limited
3	Details of the Offer pertaining to the Target Company	The offer is being made by the Acquirer pursuant to Regulation 3(1) and Regulation 4 of SEBI (SAST) Regulations, 2011 for the acquisition up to 9,64,600 (Nine Lakh Sixty-Four Thousand Six Hundred) Equity Shares of the face value of ₹ 10/- each representing 26,00% of the Equity Share Capital/Voting Capital of the Target Company at a Price of ₹ 16,08/- (Sixteen Rupees and Eight Paisa) ("Offer Price"), payable in Cash.
4	Acquirer and PAC	Mr. Amit Maheshwari ('Acquirer') and Mr. Kunal Maheshwari ('Deemed to be PAC')
5	Manager to the Offer	Kunvarji Finstock Private Limited
	11 0 0 0 0	

		B 1987 B 1987
6	Members of the Committee of Independent Directors (IDC)	Mr. Nitin Ramamurthy, Chairman Mrs. Chitra Shridhar Phadke, Member
7	IDC Member's relationship with the Target Company (Director, Equity shares owned, any other contract/relationship), if any	IDC Members are Independent Directors on the Board of the Target Company. They do not have any Equity holding in the Target Company. None of them has entered into any other contract or has other relationships with the Target Company.
8	Trading in the Equity shares/other securities of the TC by IDC Members	No trading in the Equity Shares of the Target Company has been done by any of the IDC Members except as mentioned below: Mrs. Chitra Shridhar Phadke, a Member of the IDC sold 5,000 Equity Shares of the TC on 10/11/2022 at Rs. 64.45/- per share.
9		None of the IDC Members holds any contracts,

	A CONTRACTOR OF THE PROPERTY O		
	Trading in the Equity shares / other securities of the acquirers by IDC Members	No trading in the Equity Shares/Other Securities of the acquirer by IDC Members	
1	Recommendation on the Open	Based on the review of the Public Announcement and	

offer, as to whether the offer, is or the Detailed Public Statement issued by the Manager to the Offer on behalf of the Acquirer and PAC. IDO Members believe that the Offer is fair and reasonable and in line with the SEBI (SAST) Regulations, 2011. IDC also draws the attention of Public Shareholder

nay therefore independently evaluate the offer an take an informed decision in the best of their interests. 12 Summary of reasons for the IDC has taken into consideration the following for making the recommendation: IDC has reviewed a) The Public Announcement ("PA") dated 19/09/2022;

to the current share price which has exceeded the

open offer price after the PA date. The shareholds

b) The Detailed Public Statement ("DPS") which was published on 26/09/2022; The Draft Letter of Offer ("DLOF") dated

c) The Dr 03/10/2022; The Letter of Offer ("LOF") dated 18/11/2022

Based on the review of PA, DPS, DLOF and LOF the IDC Members are of the view that the Offe Price is in line with the parameters prescribed by SEBI in the Regulations

and traded on bourses of BSE and are frequently traded within which the meaning of the definition of regulation (1) of Regulation 2 of the SEBI (SAST) Regulations on BSE

The Offer Price of ₹ 16.08/- (Sixteen Rupees Eight Paisa only) is justified, in terms of Regulation 8(2) of the SEBI (SAST) Regulations, 2011, being the

31	ranuculais	Equity Share)
1	The highest negotiated price per equity share of the Target Company for acquisition under any agreement attracting the obligation to make a PA of an Open Offer.	16.00/-
2	The volume - weighted average price paid or payable for acquisition by the Acquirer along with PAC during 52 (Fifty-Two) weeks immediately preceding the date of PA.	16.08/-
3	The highest price paid or payable for any acquisition by the Acquirer along with PAC during 26 weeks (Twenty-Six) immediately preceding the date of the PA.	16.08/-
4	The volume-weighted average market price of such Equity Shares for a period of 60 (Sixty) trading days immediately preceding the date of PA as traded on BSE, provided such shares are frequently traded.	14.52/-
5	The per equity share value is computed under Regulation 8(5) of the Takeover Regulations, if applicable.	Not Applicable
6	Where the shares are not frequently traded, price is determined by the Acquirer along with PAC and the Manager to the Offer taking into account, valuation	Not Applicable

S. Lakshmi Narasimhan

LIKHITHA Fueling The Future LIKHITHA INFRASTRUCTURE LIMITED Registered Office: 8-3-323, 9th Floor, Vasavi's MPM Grand, Ameerpet 'X' roads, YellareddyGuda, Hyderabad - 500073. TG

Email ID: cs@likhitha.in | CIN: L45200TG1998PLC029911

ОПС

Notice is hereby given that pursuant to Regulation 42 of the SEBI (LODR) Regulations, 2015, the Company has fixed Friday, December 02, 2022, as the "Record Date", to ascertain the name of shareholders entitled for sub-division of every 01 (one) Fully Paid-up Equity Share having Face Value of Rs. 10/- (Rupees Ten) each into 02 (Two) Fully Paid-up Equity Shares having Face Value of Rs. 05/- (Rupees Five) each

For Likhitha Infrastructure Limited

Srinivasa Rao Gaddipati

Managing Director DIN: 01710775

Date: 29.11.2022

Place: New Delhi

Date: 29th November, 2022

Tender ID

2022_KMML_531096_1

2022 KMML 529619

6 2022_KMML_529617_1

2022_KMML_533414_1

prescribed under the Rules.

shares so transferred.

Date: 28.11.2022

Email:investor@cameoindia.com

ompany's Website www.neelamalaiagro.com.

ASHIANA HOUSING LTD.

CIN: L70109WB1986PLC040864 Regd. Off.: 5F, Everest, 46/C, Chowringhee Road, Kolkata – 700 071 Head Off.: Unit No. 4 & 5, Illrd Floor, Southern Park, Plot No. D-2 Saket District Centre, New Delhi -110 017

Website: www.ashianahousing.com Email: investorrelations@ashianahousing.com

PUBLIC NOTICE This is to inform to all concerned that the company has received request along with necessary indemnity bond and affidavit from shareholder(s) of the company to issue duplicate share certificate in lieu of the lost share certificate, details

SI. No.	Name of Regd. Shareholder	L. F. No.	Share Certificate No.	Distinctive No.	No. of Shares
1.	Sulochana Kunchakuri	0015030	2884	5345751 - 5347500	1750

person who has objection on such issue, may lodge his objection within 15 days from the date of appearance of this advertisement to the company or its Registrar M/s. Beetal Financial & Computer Services Pvt. Ltd., Beeta House, 99, Madangir, Behind Local Shopping Centre, Near Dada Harsukh Dass Mandir, New Delhi-110 062

TENDER NOTICE

KMML_531935_1 For the supply of CS PIPE

3 2022_KMML_530597_1 For the supply of FRP Filter Feed Tank-1 no's

Tank F-204

8 2022_KMML_533151_1 For the supply of Refractory Castable

Ref Nos of EOIs . EOI NO: TP/PROJ/EOI PPT/01 Dt 25.11.2022

EOI NO: TP/PROJ/EOI ZC/01 Dt25.11.2022

5 2022_KMML_529613_1 For the supply of Inconel Hair Pin Bend & Inconel L Bend

GLOBAL EXPRESSION OF INTEREST FOR THE SELECTION OF TECHNOLOGY PROVIDER FOR ZIRCONIUM CARBONATE AND PEARLESCENT TIO2 PIGMENT PLANT KMML invites Expression of Interest from technology providers for setting up plant for Zirconium Carbonate and Pearlescent TiO2 pigment. Bidders can submit offe for either Zirconium Carbonate or Pearlescent TiO2 pigment or both.

Visit our website <u>www.kmml.com</u> for more details of the EOI. Last date of offe submission is 15/01/2023.

NEELAMALAI AGRO INDUSTRIES LIMITED

CIN: L01117TN1943PLC152874

Regd. Office: No.60, Rukmani Lakshmipathi Salai, Egmore, Chennai.

Tamil Nadu 600008. Tel: +91 44 2852 7775 / 2858 3463 E-mail- secneelamalai@avtplantations.co.in

Website: www.neelamalaiagro.com

NOTICE TO SHAREHOLDERS

TRANSFER OF UNCLAIMED SHARES OF NEELAMALAI AGRO INDUSTRIES

LIMITED TO THE INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF)

This notice is issued Pursuant to Section 124 and 125 of the Companies Act.

2013 read with the Investor Education and Protection Fund Authority

(Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as amended from time

to time (the Rules). As per the above Rules, the company is required to

transfer the First & Second Interim Dividend for the Financial Year 2015-2016 which remain unclaimed for the period of seven consecutive

vears to Investor Education and Protection Fund (IEPF). The corresponding

shares in respect of which dividend has not been paid or claimed for seven

consecutive years or more will also be transferred to the IEPF in the manner

Individual notices as reminders are being sent to concerned shareholders

whose shares are liable to be transferred to IEPF Authority, to their latest

available address. The details of such shareholders are also displayed on the

Concerned shareholders are requested to claim the unclaimed First Interim

Dividend for the Financial Year 2015-2016 by March 03, 2023 and the unclaimed Second Interim Dividend for the Financial Year 2015-2016 by

April 18, 2023. Those equity share(s) in respect of which the dividend remain

unclaimed, including all the benefits accruing on such shares, shall be

transferred to IEPF as per the procedure stipulated in the Rules, as follows:

i. The shareholders whose shares are in physical mode, that are liable

to be transferred to IEPF Account may note that the company would

be issuing duplicate share certificate(s) in lieu of the original share certificate(s) held by them for this purpose. Upon such issue, the

original share certificate(s) will stand automatically cancelled and will be non-negotiable. Thereafter the Company would be informing the depository by way of corporate action to convert the duplicate share certificate into DEMAT form and transfer it in favour of the

ii. In respect of holding in demat mode, by informing the deposito

DEMAT account of the IEPF authority including the benefits accrued thereon, if any, can be claimed by the shareholders from IEPF Authority

after following the procedure prescribed in the Rules. No claim shall lie

against the company in respect of the unclaimed dividends and equity

For any gueries on the above, the shareholders may contact the Company at

the above mentioned address / Company's Registrar and Transfer Agent, M/s Cameo Corporate Services Ltd, Subramanian Buildings, 5th Floor, No.1

Club House Road, Chennai 600002, Phone: 044-28460390, Fax: 044-28460129,

by way of corporate action, where the shareholders have their accounts for transfer of shares in favour of the IEPF Authority The unclaimed dividends and the shares accordingly transferred to the

Sd/- Managing Director for The Kerala Minerals and Metals Ltd

dering Portal, https://etenders.kerala.gov.in or www.kmml.co

Items

For fabrication and supply of Pre-Treatment Su Scrubbing System

For fabrication and supply of Crude Tickle Storag Tank F-1217

For fabrication and supply of Crude Quench Surge

For the supply of 210L Nominal Capacity M.S Oper

Top Drums with Lid, Oring/Gasket and Clamping Ring

For Ashiana Housing Ltd. Nitin Sharma

(Company Secretary)

KMML The Kerala Minerals and Metals Ltd (A Govt. of Kerala Undertaking) Sankaramangalam, Kollam-691 583 Phone: 914762666722 to 733, e-mail: contact@kmml.com, URL: www.kmml.com **RELIANCE**

Date: 30.11.2022

Notice of Postal Ballot

Members are hereby informed that pursuant to the provisions of Sections 108 and 110 of the Companies Act, 2013 (the 'Act'), read with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (the 'Rules'), as amended from time to time and Regulation 44 of the Securities and Exchange amended from time to time and regulation 44 of the Sectimes and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with the General Circular No. 14/2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020 and General Circular No. 3/2022 dated May 5, 2022, the dispatch of Notice of postal ballot along with the explanatory statement thereto ('Postal Ballot Notice') with respect to the special business mentioned therein and the Postal Ballot Form to the Member of the Company, has been completed on Tuesday, November 29, 2022. In compliance with the aforesaid MCA Circulars, Postal Ballot notice and Postal

The Maharashtra State Co-Operative Bank Ltd., Mumbai

Head Office: Sir Vithaldas Thackersey Smruti Bhavan, 9, Maharasht Chamber of Commerce Lane, Fort, Mumbai - 400001, Post Box No. 472.

Tel. No.: 022- 69801151,1152 / 22876015 to 20. Web.: https://mscbank.co

[Incorporating The Vidarbha Co-Operative Bank Ltd.]

(CORRECTION)

the MSC Bank as per provisions of Securitization And Reconstruction Of Financi

Assets and Enforcement of Security Interest Act, 2002 (SARFAESI Act, 2002). Th

advertisement for sale / lease which was published for the period of 01.11.2022 to 30.11.202

A) Bank invites the bids with packed envelop for "lease out" the properties of

2) Jai Kisan Sahakari Sakhar Karkhana Ltd., Bodegaon, Tal, Darvha, Dist, Yavatma

B) Bank invites the bids with packed envelop for "sale out" the properties of 4) Taluka Shetkari Dal Mill Prakriya Sanstha Ltd., Malkapur, Tal-Udgir, Dist.-Latur

C) Bank invites the bids with packed envelop for "sale out" / "lease out" the properties of

8) Sharada Yantramag, Vinkar SSG Ltd., Kumbhari, Tal-South Solapur, Dist-Solapu

The properties at Sr No. 6 (SSK) whose, advertisement for Sale / Lease has been

published by the Bank in total 10 times, since no response is received, the prese

advertisement is published as a last opportunity, Bank invites the bids with packet

Till 15.12.2022 up to 3.00 p.m.

On 17.12.2022:- Sr.No.3 at 11.00 a.n

10.30 a.m., Sr. No. 5 at 11.00 a.m.,

Date

Tender for Lease on 16.12.2022:- For Sr. No. 11.00 a.m., Sr. No. 2 at 12.00 Noon,

Tender for Sale on 19.12.2022:- For Sr. No. 4

Tender for Sale / Lease on 19.12.2022:- For Sr. No

6 at 12.00 Noon, Sr. No.7 at 01.00 p.m., Sr. No. 8 at

The Maharashtra State Co-Operative Bank Ltd., Mumb

Managing Director & Authorised Office

(Dr.Ajit Deshmukh

6) Sw.Bapuraoji Deshmukh Sahakari Sakhar Karkhana Ltd., Vela, Tal. Hingangh

3) Shri Santnath SSK Ltd., Tulshidasnagar, Vairag, Tal-Barshi, Dist-Solapur

Jijamata Sahakari Sakhar Karkhana Ltd., Dusarbid, Tal. Sindkhedraja, Dist. Buldh

(Scheduled Bank)

is now extended up to 15.12.2022 with same terms & conditions.

5) Shetkari SSK Ltd., Deogaon, Tal-Dhamangaon, Dist- Amravati

7) Yogeshwari Sahakari Soot Girni Ltd., Ambejogai, Dist- Beed

envelop for "Leasing out" and also for "Sale" of the said karkhana.

Submission of Tender Till 15.12.2022 (by 5.00 p.m.)

02.30 p.m.,

The Tender forms, Terms & Conditions & other relevant information shall be available

on Bank's Website https://mscbank.com till 15.12.2022. The Terms & Conditions of

the Tenders made available on Bank's website shall be applicable to the advertisement

The details programme Schedule mentioned below.

Details

Buy / Download

Tender Document

Bid Opening Date

(Liquidation)

Dist. Wardha

Sr. No

Ballot Form has been sent only through electronic mode to those Member whose email addresses are registered with the Company/ Depositories.

The Postal Ballot Notice along with the Postal Ballot Form containing the process and instructions has been sent to all the members, whose names appear in the Register of Members / list of beneficial owners as received from National Securities Depository Limited ("NSDL") / Central Depository Services (India) Limited ("CDSL") as on Friday, November 25, 2022 ("Cut-Off Date"), for seeking their approval through Postal Ballot.

E-voting facility is provided to the members to enable them to cast their votes electronically. KFin Technologies Limited ('KFin' or the 'Registrar') has been engaged by the Board of Directors of the Company ('Board') for providing the e-voting platform. Members whose email address is not registered can register the same in the

following manner

 a. Members holding share(s) in physical mode can register their e-mail ID on the Company's website at https://www.rinfra.com/web/rinfra/shareholder-registration by providing the requisite details of their holdings and documents for registering their e-mail address; and Members holding share(s) in electronic mode are requested to register,

update their e-mail address with their respective Depository Participants "DPs" for receiving all communications from the Company electronically. Members whose names appear in the Register of Members of the Compan-

or in the register of beneficial owners maintained by the depositories as on the Cut-Off Date, i.e. Friday, November 25, 2022 only shall be entitled to cast their votes by way of Postal Ballot or e-voting. A person who was not a Member of the Company on Cut-Off Date should treat the Postal Ballot Notice for nformation purpose only. E-voting for Postal Ballot shall commence at 10.00 A.M. (IST) on

Wednesday, November 30, 2022 and close at 5.00 P.M. (IST) on Thursday, December 29, 2022 and e-voting module shall be disabled by KFin thereafter. In case of voting through physical mode, postal ballot form(s) received after 5:00 PM (IST) on Thursday, December 29, 2022 shall be onsidered as invalid.

The Members can opt for only one mode of voting. In case, Member(s) cast vote by sending physical form as well as vote through e-voting, then voting voting shall prevail and voting done by physical form shall be In case of non-receipt of the Postal Ballot Form or for any query or grievances

pertaining to voting by Postal Ballot, including the e-voting process can be addressed to Shri Praveen Chaturvedi, Vice President, KFin Technologies Limited. ig, lawer-B. Hyderabad, Telangana - 500 032 or on Toll free no: 1800 309 4001 or mail: rinfra@kfintech.com.

Members may also write to the Company Secretary, at the Registered Office address of the Company or through email at rinfra.investor@relianceada.com The Postal Ballot/ E-voting shall not be exercised by a proxy

Shri Anil Lohia Partner or in his absence Shri Khushit Jain, Partner, M/s. Dayal & Lohia, Chartered Accountants have been appointed as the Scrutinizer for

inducting the Postal Ballot voting process in a fair and transparent manner

The results of the Postal Ballot and e-voting will be declared on or before 5.00 P.M. (IST) on Saturday, December 31, 2022 at the Registered Office of the Company by placing it alongwith the report of the scrutinizer on its notice board. Company's website www.rinfra.com and shall also be communicated to the Stock Exchanges where the equity shares of the Company are listed. The resolution shall be taken as passed on the last date specified by the Company or receipt of duly completed postal ballot form and e-voting. The Postal Ballot Notice and Postal Ballot Form will be available on the

Company's website www.rinfra.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on KFin's website www.evoting.kfintech.com.

For Reliance Infrastructure Limited Paresh Rathod

Company Secretary Membership no. FCS 3476

Mumbai November 29, 2022

Reliance Infrastructure Limited CIN: L75100MH1929PLC001530 egistered Office: Reliance Centre, Ground Floor

-

19 Walchand Hirachand Marg, Ballard Estate, Mumbai - 400 001 Tel: +91 22 4303 1000, Fax: +91 22 4303 4662

Website: www.rinfra.com, E-mail: rinfra.investor@relianceada.com

KENNAMETAL INDIA LIMITED CIN: L27109KA1964PLC001546

Company Secretary

Registered Office: 8/9th Mile, Tumkur Road, Bengaluru-560073 KENNAMETAL Ph: 080-28394321, Fax: 080-28397572, Email: in.investorrelation@kennametal.com

NOTICE is hereby given that the following Share Certificate/s of Rs.10/- each of the Company has / have been reported lost. Any person/s having objection to the issue of duplicate share certificate/s in respect of the said shares should communicate to the Company or Registrars with necessary proof within 15 days from the date of this Notice, failing which the Company will proceed to consider the application/s for issue of duplicate share certificate/s in favour of the Shareholder(s) / Buyer(s) / Legal

For Neelamalai Agro Industries Limited

SL NOS.	FOLIO NOS.	CERT NOS.	DIST NOS.	SHARES	NAME OF THE SHAREHOLDERS
1	CG298	2239 6225	9036081 - 9036180 20025201 - 20025300	100 100	USHARANI GIRDHARIDAS J/W MR LALCHAND RAMCHAND & MR RAVINDRA MULCHAND
2	CN002	6801	20857301 – 20863060	5760	SAM SORABJI NADODWALLA (DECEASED) J/W MISS PERIN S NADODWALLA (DECEASED)
3	CN026	6806	20870711 – 20878870	8160	SAM SORABJI NADODWALLA (DECEASED) J/W MISS ALLA S NADODWALLA (DECEASED) & MISS PERIN S NADODWALLA (DECEASED)
	: Bangal 29.11.2				Sd/- Company Secretar

MSTC Limited 0 'A Govt, of India Enterprise

CIN: L27320WB1964GOI02621

Plot No. CF-18/2, Street No 175 Area 1C, New Town, Kolkata - 70015 E-auction sale of Coking Coal E-Auction No.: MSTC/VAD/MSTC Limited/4/Gujarat/22-23/25896 dtd 12.12.2022 for sale of Coking Coal lying at plant site of Tirupati Fuels Private Ltd at Nani Chirai Kutch, Gujarat. For more details & registration, visit www.mstcecommerce.com www.mstcindia.co.in. Contact: marutsaha@mstcindia.co.in. rksingh@mstcindia.co.in Mob 8420178283/8336928548 Corrigenda/addenda/amendmen s/ time extensions/clarifications, it any, to the e-auction will be hosted on MSTC's website only. Bidders should regularly visit above websites to keep themselves updated.

SINTEX INDUSTRIES LIMITED SINTEX CIN: L17110GJ1931PLC000454

Regd. Office:- Kalol, Gujarat - 382 721, India, Website: www.sintex.in, Tel.No. - 02764253000, E-Mail: share@siltex.oc.in Investor Relationship Cell: '7th Floor, Abhijeet Building-I, Mithakhail Six Roads, Ellisbridge Ahmedabad - 380 006 Phone: +91-6358855979

NOTICE TO THE SHAREHOLDERS OF 91ST ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION NOTICE is hereby given that the 91° Annual General Meeting ("AGM") of the Company will be

held on Monday, 26" December, 2022 at 4:00 p.m. IST through Video Conference ("VC")/Other Audio Visual Means ("OAVM") pursuant to MCA Circular No. 14/2020 dated 08/04/2020, Circular No. 17/2020 dated 13/04/2020, Circular No. 20/2020 dated 05/05/2020, Circular No. 02/2021 dated 13/01/2021 and Circular No. 2/2022 dated 05/05/2022 and SEBI Circulars dated 12/05/2020, 15/01/2021 and 13/05/2022 (hereinafter collectively referred to as "Circulars") to transact the businesses as set out in the Notice of AGM, which is being circulated ng the AGM to the members.

for convening the AGM to the members.

Notice of the AGM along with the Annual Report for the FY 2021-22 is being sent only by electronic mode to those Members whose e-mail IDs are registered with the Company/Depositories in accordance with the aforesaid Circulars and will also be available on the Company's website wow.snitex.in, websites of the Stock Exchanges i.e. www.nsetindia.com and www.bseindia.com, Notice of the AGM is also available on the website of Central Depository Services (India) Limited ("CDSL") (agency for providing the Remote e-Voling and e-voting during AGM facility) i.e. www.evotinglindia.com. Members can attend and participate in the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckning the quorum.

Pursuant to the provisions of Section 108 of the Companies Act. 2013 (the Act) read with Rule

VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum.
Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 (the Act) read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and above said Circulars, the Company is providing remote e-voting/e-voting during AGM facility to all its members to cast their votes on all resolutions as set out in the Notice convening AGM using electronic voting system (e-voting) provided by CDSL. Detailed procedure for remote e-voting/e-voting during the AGM is provided in the Notice.

In order to comply with the requirements of Rule 18(3)(i) of the Companies (Management and Administration) Rules and the Circulars, the Company had given opportunity to all its members including those who are holding shares in physical to register/update their E-mail IDs to enable them to receive Notice of the AGM, Annual Report, to cast their vote electronically. In case of Member who has not registered his e-mail ID with the Company/Depository, is requested to

Member who has not registered his e-mail ID with the Company/Depository, is requested to follow the below instructions to register his e-mail ID for obtaining Annual Report and login details for e-voting.

desams for e-voung.

(a) Shareholders may send an e-mail to our RTA, i.e. M/s. Bigshare Services Pvt. Ltd. at bssah@bigshareonline.com by quoting required Details as mentioned in the Company's Communication to Shareholders filed with the Stock Exchanges on 20/04/2022 and the same has been hosted on the Company's website www.sintex.in under the Investor head Announcements.

(b) Members holding shares in Demat mode can get their E-mail IDs registered by contacting their respective Denositor Participants.

their respective Depository Participants

Details pursuant to the provisions of the Act & the Rules and Secretarial Standards-2 are given Cut-off date for the purpose of e-voting is 19/12/2022. Remote e-voting period begins or 23/12/2022 (10:00 a.m.) and will end on 25/12/2022 (5:00 p.m.) and shall not be allowed

inercarter.

Members can join the AGM in the VC/OAVM mode 30 minutes before and after the scheduled time of the commencement of the AGM. Members, whose names appear in the Register of Members / List of Beneficial Owners as on cut-off date, are entitled to vote on the resolutions set forth in this Notice using remote

e-voting/e-Voting system available during the AGM.

e-voting/e-Voting system available during the AGM.

Any person who acquires shares of the Company and becomes a Member, after sending of the Notice and holding shares as on the outoff date, may obtain the login ID and password by sending a request at helpdesk.evoting@cdslindia.com. However, if he is already registered with CSDL for remote e-voting, he can use his existing user ID and password for casting the vote.

Members who have cast their vote by remote e-voting prior to the AGM may participate in the AGM but shall not be entitled to cast their votes again during the AGM. Members present in the AGM through VC/DAVM facility who have not casted their vote on the Resolutions through remote e-Voting, shall be eligible to vote through e-Voting system available during the AGM.

available during the AGM.

Votes cast by the Members through the e-voting available during the AGM shall be considered valid only if he participates in the meeting through VC/OAVM facility.

Members (a) willing to express their views/ask questions during the AGM, are requested to register themselves as a speaker or (b) have queries may send their queries, by sending E-mail on share@siltex.co.in with details as mentioned in the AGM notice at least 10 days

Pursuant to Section 91 of the Act and applicable rules thereunder that the Register of Members and Share Transfer Books will remain closed from 20/12/2022 to 26/12/2022 (both days inclusive) for the purpose of AGM.

In case you have any queries/issues regarding e-voting, you may refer the Frequently Asked Questions ("FACs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or with ean email to helpdosk.evoting@cdslindia.com or contact Mr. Rakesh Dalvi (022-23058542/43) or (022-23058738).

For Sintex Industries Limited Date: 29/11/2022 Company Secretary

TAKE

TAKE SOLUTIONS LTD.

Regd. Office: No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu. CIN: L63090TN2000PLC046338 Email: secretarial@takesolubons.com

Website: www.takesolutions.com Phone: 044-66110700 NOTICE OF 21ST ANNUAL GENERAL MEETING AND

E-VOTING INFORMATION NOTICE is hereby given that the Twenty First Annual General Meeting of the Shareholders of TAKE Solutions Limited will be held on Friday, December 23,

2022 at 11.00 a.m. IST. through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM"). The venue of the meeting shall be deemed to be the Registered Office of the Company at Office No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai-600 034. Pursuant to the circular No. 02/2022 dated May 5, 2022, Circular No. 21/2021

ember 14, 2021, read with Circular No. 20/2020 dated May 5, 2020

Circular No. 02/2021 dated January 13, 2021, read along with Circulars No. 03/2022 dated May 5, 2022, Circular No. 17/2020 dated April 13, 2020 and Circular No. 14/2020 dated April 8, 2020 (collectively referred to as "MCA Circulars") have permitted the holding of the Annual General Meeting ("AGM") Circulars's have permitted the holding or the Annual General Meeting ("AGM") through VC/OAVM, without the physical presence of the Shareholders at a common venue. Accordingly, the AGM will be convened through VC/OAVM and the businesses shall be transacted through voting by electronic means in compliance with applicable circulars. A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date beneficial owners maintained by the depositories as on the cut-off date ie. Thursday, December 15, 2022 only shall be entitled to avail the facility of remote e-voting or voting at the AGM. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means i.e. remote e-voting and voting on the date of the AGM. For detailed instructions on attending the AGM through VC/OAVM, shareholders are requested to go through the Notice of AGM.

Pursuant to the applicable Circulars and Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014, the Annual Report 2021-22 and Notice of the 21" AGM have been sent in electronic mode to Shareholders whose e-mail address is registered with the Company/ Registrar and Transfer Agents or with the Depository Participant(s). The above documents are also being made available on the website of the Company at https://www.takesolutions.com/
Reports Filings/2021-22/TAKE_Solutions_Annual_Report_2021-2022.pdf.
BSE Limited at www.bseindia.com, OSDL at https://www.evotingindia.com The Shareholders are hereby informed that:

remote e-voting' period commences on Monday, December 19, at 9:00 A.M and ends on Thursday, December 22, 2022, at 5:00 P.M. Shareholders may note that remote e-voting shall not be allowed beyond the above said period and the remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter.

During this period, existing shareholders and persons who have acquired shares and become shareholder of the company after the dispatch of notice, holding shares either in physical form or dematerialized form as on Thursday, December 15, 2022, ("Cut-off date") may cast their vote electronically on the businesses set forth in the notice of the AGM through CDSL e-voting system. The voting rights of Shareholders shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the Cut-off date. Shareholders who have cast their vote by remote e-voting prior to the AGM

may attend / participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again.

Shareholders may access the CDSL e-voting system at the weblink:

https://www.evotingindia.com under shareholders login. The detailed instructions for the remote evoting process and e-voting during the AGM are given in the Notice of the AGM. Shareholders are permitted to join the AGM through VC/OAVM, 15 minutes before the scheduled time of commencement of the meeting and up to 15

minutes after such scheduled time. Those shareholders whose e-mail ids are not registered with the depositories for obtaining login credentials for e-voting are requested to send required details and documents as described in the Notice to

Company's e-mail ID: investorrelations@takesolutions.com or to RTA's e-mail ID rnt.helpdesk@linkintime.co.in
The documents referred to in the AGM notice are available for inspection. Shareholders may write to the Company's e-mail ID

investorrelations@takesolutions.com Ms. Mohan Rao Prathyusha, Partner, M/s. AKB and Associates Company Secretaries LLP, Chennai, (Membership No. F10960 and Certificate of Practice No. 15726) has been appointed as the Scrutinizer to scrutinize the

e-voting process in a fair and transparent manner The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website www.takesolutions.com and on the website of CDSL www.evotingindia.com immediately after the declaration of result by

In case of any queries or issues, you may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting manual available at www.evotingindia.com under help section or can contact CDSL by writing an e-mail to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 22 55 33 or contact

Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) For TAKE Solutions Ltd.


Srinivasan, P Date: November 29, 2022 **Company Secretary**

"IMPORTANT" Whilst care is taken prior to acceptance of advertising

copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.

CHENNAI/KOCHI

financialexp.ep. in



Place: New Delh Date: 29.11.2022

shares owned, any other contract PAC in their personal capacities. /relationship), if any

is not, fair and reasonable

The Equity Shares of the Target Company are listed

nighest of the following:				
Sr	Particulars	Price (in ₹ per Equity Share) 16.00/-		
1	The highest negotiated price per equity share of the Target Company for acquisition under any agreement attracting the obligation to make a PA of an Open Offer.			
2	The volume - weighted average price paid or payable for acquisition by the	16.08/-		

parameters including book value, comparable trading

Rs. 16.08/- in terms of Regulation 8(2) of the SEBI

ultiples and earnings per share. In view of the parameters considered and ented in the table above, in the opinion of acquirer and manager to the offer, the offer price is

13 Details of Independent Advisors, None ifany. 14 Any other matter to be highlighted None

To the best of our knowledge and belief, after making the proper enquiry, the information contained in or accompanying this statement is, in all material respect, true and correct and not misleading, whether by omission of any information or otherwise, and includes all the information required to be disclosed by the Target Company under the Regulations. For and on behalf of the Committee o **HCKK Ventures Limited** Mr. Nitin Ramamurthy Director (DIN: 03371187) Place: Mumbai

Date: 30th November, 2022

அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் கட்டுமான ஆண்டுகள் பழமையான 179 சுலோச்சன முதலியார் போன்று உறுதியாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தி உள்ளார்.

கிண்டியில் சென்னை உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், நில எடுப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு வழங்கிய அறிவுரைகள், ஆலோசனைகள் வருமாறு:

ஆற்றின் குறுக்கே தாமிரபரணி 1843Lh அன்று ஆண்டு 27ந்தேதி திறக்கப்பட்ட சுலோச்சன முதலியார் ஆண்டை பாலம் இன்று 179வது கொண்டாடுகிறது. இந்த போன்று நெடுஞ்சாலைத்துறை பணிகள் உறுதி தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும். 1970ம் ஆண்டு முசிறி– குளித்தலை இடையே கருணாநிதியால் கட்டப்பட்ட பெரியார் தான் தமிழகத்திலேயே நீளமான ஆற்றுப்பாலம். இதன் நீளம் 1,470



மீட்டர் ஆகும். சாலையை முழுமையான மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும்போது உரிய திட்டமிடுதல் திட்டமிடுதலில் வேண்டும். புதுப்புது உக்திகளை கடைப்பிடித்து இலக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும். உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை (முடிப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்ப பணிகள் சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள், மின்சார வாரிய உபகரணங்கள் மாற்றியமைத்தல் மரங்களை அகற்றுதல் ம<u>ற்று</u>ம் ஆகியவற்றை உரிய திட்டமிடுதலுடன் மேற்கொண்டு பணிகள் குறித்த காலத்துக்குள் முடிவடைய

மேற்கொள்ளப்பட வேண்டும். பெரிய பாலப்பணிகள் நவீன உக்தி களை கடைப்பிடித்து கட்டுமானம் மேற்கொண்டால் குறுகிய காலத்தில் முடிக்க சாத்தியம் ஆகும்.

அனைத்துவித

முயற்சிகளும்

ரெயில்வே மேம்பால பணிகளில் ரெயில்வே துறையுடன் ஒருங்கிணைந்*து* மேற்கொள்ள வேண்டும்.

என்பது இரு குறைகளுக்கும் ஆலோசித்து இடையில் கல<u>ந்த</u>ு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும்.

முறையான வடிகால்கள்

நகர்ப்புற பகுதிகளில் வடிகால்கள் போது அமைக்கும் முறையான வாட்டத்துடன் அமைக்கப்பட வேண்டும். விதிமுறைகளின்படி தரக்கட்டுப்பாடு சோத (முறையான னைகள் மேற்கொள்ள வேண்டும்.

திட்டப்பணிகளை உடனடியாக கிட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டால்தான் அடுத்தடுத்த கிட்டங்களை வகுக்கவும், . அவற்றை செயலாக்கத்துக்கு எடுத்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் ஆய்வு நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குனர் கணேசன், சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனர் ஸ்ரீதர், தலைமை என்ஜினீயர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தீண்டாக்கல் வீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் சுவாதீனம்

திண்டுக்கல், நவ.30– திண்டுக்கல் மாவட்டம். தீண்டாக்கல<u>்</u> வீரபாண்டீஸ்வரர் . கோயிலுக்குச் சொந்தமான சுமார் மதிப்பிலான சொத்துக்கள் சுவாதீனம் பெறப்பட்டது சமய அறநிலையத் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொத்துக்களை சொந்தமான ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து துரிதமாக மீட்கும் நடைபெ<u>ற்று</u> வருகின்றன. திண்டுக்கல் குஜிலியம்பாறை மாவட்டம். வட்டம், தீண்டாக்கல் கிராமத்தில்



வீரபாண்டீஸ்வரர் சொந்தமான ரூ.100 கோயிலுக்குச் மதிப்பிலான சொத்துக்கள் கோயில் சுவாதீனம் வசம் பெறப்பட்டுள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

குஜிலியம்பாறை வட்டம், கீண்டாக்கல் கிராமத்தில் கோயில் வீரபாண்டீஸ்வரர் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு நிலம் திண்டுக்கல் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் படி சட்ட பிரிவு 78 மற்றும் 79 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்று மனுவின் படி 21 ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நேற்று வருவாய் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் வி.சுரேஷ் முன்னி லையில் சுவாதீனம் பெறப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும்.

இந்நிகழ்வின்போது குஜிலியம் பாறை வட்டாட்சியர் கே.ரமேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, காவல் ஆய்வாளர் சரத்குமார், செயல் ஆய்வாளர் அலுவலர் முருகன், ராஜலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

BEFORE THE PRINCIPAL

ALANDUR

R. L. T. O. P. No. 104 of 2021

Mr. T. Jayaprakash ... Applicant -Vs-

1 Mr A M SHFIK SULTAN

Teachers Colony, Khaderpet, Vaniyambadi-635 751,

Also at 2. No. 39, Kandaswamy Nagar

Palavakkam, Chennai-600 041

Please take Notice that in the

of 2021. Petition Under Section

RLT Act 2017 has been filed by the Applicant and the Hon'ble PDM Judge has ordered Notice

to you returnable by 22.12.2022. Please be present on the said date by 10.30 A.M. failing which

you will be set ex parte and the matter will be decided in your

மாண்பமை இணைஆணையர் நீதிமன்றம் சென்னை மண்டல M.P.எண்.82/2022/இ1,

љгет.29.09.2022

தான்.29.09.2022 இவ்வழக்கு திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்பு சம்பந்தமாக

இந்துசமய அறநிலையத்துறை

. உதவி ஆணையர்

இந்துசமய

சென்னை-50.

அருள்மிகு திருக்கோயில்

சிரு. **மகே**ஷ்

கட்சிக்காரர்கள்

ஆனந்தீஸ்வரர் சொந்தமான சர்வே ல் உள்ள இடத்தில்

செயல்அலுவலர்

திரு. டில்லி கணேஷ்,

சட்டம் 1959 சட்டப்பிரிவு 78(1)

எண்.49, கந்தன் தெரு, பெரம்பூர், சென்னை–11,

தரு. முண்டி. எண்.15, துளசிங்கம் 2வது தெரு, பெரம்பூர், சென்னை-11.

....எதிர்மனுதாரர்கள் Impleaded as per ordered dated

அறிவிப்பு

வழக்கில்

அருள்மிகு திருக்கோயிலுக்குச்

எண்.835/4

அனுமதி செய்தது

தாக்கல் விவாம்

வாய்தா

இருந்தால் நீதிமன்றத்தில்

தாங்கள் நீதிமன்றத்தில்

என

மனுதாரா் வழக்கறிஞா்கள்

மனுவில்

இந்த 01.12.2022

மனுை

திரு. விநாயகம் பக்தவச்சலம்,

1/12/2022 in M.P.No.82/2022

ஏதுமின்றி ஆக்கிரமிப்பு

சம்பந்தமாக அந்த மேற்படி நீதிமன்றத்தில்

செய்துள்ளாக்கள். மேலும் இவ்வழக்கின் பிரதான

நீதிமன்ற

வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் எவருக்கேனும் எதிர்ப்போ, மறுப்போ,

O1.12.2022 அன்று மதியம் O2:3O மணிக்கு ஆஜராகி தங்கள் நிலையை எடுத்துரைக்கலாம்.

மூலம் அறிவிக்கப்படுகிறது. A.S.கைலாசம் அசோசியேட்ஸ்

அன்று

குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவில் வருகின்ற

ூட்சேபணையோ இட்சேபணையோ மேக்கு

01.12.2022

இல்லையேல்

முடிவெடுக்கப்படும்

M. Sampath Rajkumai

S. Mithun Raia

அறநிலையத்துறை,

ஆனந்தீஸ்வரர்

...மனுதாரர்கள்

Mr. A. M. Sheik Sultan

No. 110/2, 3rd Street.

Vellore District

absence.

செக்யூரிடிசேஷன் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் ஆஃப் ஃபைனான்சியல் அசெட்ஸ் அண்ட் என்போர்ஸ்மெண்ட்ஆஃப் செக்யூரிட்டி இண்டரஸ்ட் சட்டம் , 2002 (தி ஆக்ட்) மின் 13(2) பிரிவின் கீழ் அறிவிப்பு

(தி ஆக்ட்) மின் 13(2) பிரிவின் கீழ் அறிவிப்பு					
வரிசை எ ன்	கடன் வாங்கியவர் (கள்) பெயர் (ஏ)	அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தின் விவரங்கள்/சொத்து (பி)	என்பிஏவின் தேதி (சி)	நிலுவையில் உள்ள தொகை (ரூ.) (டி)	
1.	கடன் கணக்கு எண். HHLANN00324334 1. எம். விஜய குமார் என்ற விஜய குமார். எம் உரிமையாளர் ஏஜே பால் எந்த மூவர்ஸ் 2. மைதிலி என்ற மைதிலி. வி உரிமையாளர் C/O செல்வா எந்த மூவர்ஸ்	பிளாட் எண்/ யூனிட் எண் ஈ1, தரை மற்றும் முதல் தளம், நோவா லைஃப் ஸ்பேசஸ் பிரை. லிட்., நோவா அம்பர் பழைய எஸ்ஆர் எண் 438/1ஏ3 (பழைய பட்டா எண் 371-ன்படி), பழைய புல எண் 438/1ஏ 3ஏ1-ல் (பழைய பட்டா எண் 3481-ன்படி) அடங்கியது, புதிய புல எண் 438/6 (புதிய பட்டா எண் 3540-ன்படி), மேல் அயனம்பாக்கம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னை, தமிழ்நாடு – 600095.		ரு. 1,10,49,914.64/- (ரூபாய் ஒரு கோடியே பத்து லட்சத்து நாற்பத்து ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினான்கு மற்றும் அறுபத்து நான்கு பைசா மட்டும்) 16.11.2022 தேதியின்படி	
2.	கடன் கணக்கு எண். HHLANN00457508 1. எம். விஜய குமார் என்ற விஜய குமார். எம் உரிமையாளர் ஏஜே பால் எர்த் மூவர்ஸ் 2. மைதிலி என்ற மைதிலி. வி உரிமையாளர் C/O செல்வா எர்த் மூவர்ஸ்	பிளாட் எண்/ யூனிட் எண் ஈ1, தரை மற்றும் முதல் தளம், நோவா லைஃப் ஸ்பேசஸ் பிரை. லிட்., நோவா அம்பர் பழைய எஸ்ஆர் எண் 438/1ஏ3 (பழைய பட்டா எண் 371-ன்படி), பழைய புல எண் 438/1ஏ 3ஏ1-ல் (பழைய பட்டா எண் 3481-ன்படி) அடங்கியது, புதிய புல எண் 438/6 (புதிய பட்டா எண் 3540-ன்படி), மேல் அயனம்பாக்கம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னை, தமிழ்நாடு – 600095.	16.11.2022	ரு. 33,00,582.05/- (ரூபாய் முப்பத்து மூன்று லட்சத்து ஐநூற்று என்பத்து இரண்டு மற்றும் ஐந்து பைசா மட்டும்) 16.11.2022 தேதியின்படி	
3.	கடன் கணக்கு எண். HHLVLC00223549 1. இம்மாக்குலதா எஸ் என்ற ஐ. இம்மாக்குலதா 2. சகாயபுஷ்பம் ஈ	அபார்ட்மென்ட் எண் ஜி22, தரைதளம், பிளாக் 3, கம்பேக்ட் ஹோம்ஸ்–வசந்தா, புல எண் 23/1, 2ஏ1, 2ஏ2, 2ஏ3, 2ஏ4பிடி, 2பி1பிடி, 3பிடி, 4பிடி, 5பிடி, 24/3, 24/1சி, 28/2பிடி, 29/2ஏபிடி, ஆஃப். படப்பை ஒரகடம் ரோடு. காரணைத்தாங்கல் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் – 600114, தமிழ்நாடு	17.11.2022	ரு. 9,93,123.97/- (ரூபாய் ஒன்பது லட்சத்து தொண்ணுற்று மூன்று ஆயிரத்து நூற்று இருபத்து மூன்று மற்றும் தொண்ணூற்ற ஏழு பைசா மட்டும்) 17.11.2022 தேதியின்படி	

காஞ்சிபுரம் – 600114, தமிழ்நாடு மேலே குறிப்பிட்ட பெயர் கொண்ட கடன் வாங்கியவர்(கள்) கடன் கணக்கில் நிதி ஒழுக்கத்தை பராமரிக்கத் தவறி விட்டனர். மேலும் நிறுவனத்தின் சாதாரண வியாபார நடவடிக்கைகளின் படி பராமரிக்கப்பட்ட கணக்குப் புத்தகங்களின்படி டி பத்தியில் நிலுவையில் உள்ள தொகையைக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் கடன் வாங்கியவர்(கள்) தரப்பில் தொடர்ந்து தவறியதால் கடன் வாங்கியவர்(கள்) கடன் கணக்கை நிறுவனமானது ஒழுங்குமுறை ஆணையம் சொத்துக்களை (பத்தி சி-யில் குறிப்பிட்ட தேதியின்படி) வகைப்படுத்துதல் தொடர்பான வழிகாட்டி விதிகளின்படி செயல்படாத சொத்தாக காட்டியுள்ளது. ` அதைத் தொடர்ந்து பிரிவு13(2)-ன் கீழ் ஒவ்வொரு கடன் வாங்கியவர்களுக்கும் நோட்டீஸ்கள்

வேண்டிய, பத்தி-டி-யில் குறிப்பிட்டப்பட்டுள்ள முழுத் தொகையையும் நாளது தேதி வரை, வட்டி, செல்வு மற்றும் கட்டணங்கள் உட்பட இந்த அறிவிப்பு வெளியாகும் தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் தங்கள் பொறுப்பில் செலுத்தும்படி நிறுவனமானது கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் நிறுவனமானது ்பத்தி பி-யில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அடமானமாக வைத்த சொத்துக்களை எடுத்துக் கொண்டு நிறுவன சட்டத்தில் உள்ளபடி பிற நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை கொண்டுள்ளது.

தயவுசெய்து சர்ஃபேஸி சட்டத்தின் பிரிவு 13-ன் துணைப் பிரிவின் (8) விதிமுறைகளை கவனிக்கவும், ''பொது ஏலம், ஏல கேள்விகளை வரவழைத்து, பொது ஏலம் அல்லது தனி ஒப்பந்தம் மூலமாக ஜாமீனாக பெறப்பட்ட சொத்தை(களை) விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் தேதி வரை மட்டுமே ஜாமீனாக பெற்ற கடன் வழங்குபவருக்கு ஏற்பட்ட கட்டணங்கள் மற்றும் செலவுகள், அனைத்து செலவுகளுடன் ஒன்றாக நிலுவையில் உள்ள மொத்த தொகையையும் கடன் பெற்றவர் செலுத்தலாம். மேலும், சட்டப்பூர்வமான ்பரிந்துரைக்கப்பட்ட கால வரம்புக்குள்ளாக கடன் பெற்றவர் ஜாமீனாக பெற்ற சொத்தை மீட்டுப் பெறத் தவறும்பட்சத்தில், கடன் பெற்றவருக்கு சொத்தை மீட்டுப் பெறும் உரிமையை இழந்து விடலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது''

சர்ஃபேஸி சட்டத்தின் 13-ம் பிரிவு துணைப் பிரிவின் (13) விதிமுறைகளைப் பொறுத்தவரை, நீங்கள் கடன் வாங்கியவர்கள் நிறுவனத்திடம் முன்கூட்டி எழுத்தின் மூலம் அனுமதி வாங்காமல் இந்த அடமான சொத்துக்களை கைமாற்றுதல், விற்பனை செய்தல், குத்தகைக்கு விடுதல் அல்லது வேறு வழியில் (வழக்கமான தொழில்முறையில் செய்வது தவிர) வேறு ஏதேனும் செய்யக்கூடாது என்று இதன் மூலம் தடை விதிக்கப்படுகிறது.

இடம்: சென்னை/ காஞ்சிபுரம்

அங்கீகாரம் பெற்ற அதிகாரி இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, நவ.30 திறன்மிகு விளையாட்டு வீரர்களக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற வருகிற டிசம்பர் 15ந் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்ப உதவித் (ஒலிம்பிக்கில் இடம் விளையாட்டுகள் பெற்றுள்ள மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வ தற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றி யாளர்கள் மேம்பாட்டு திட்டம்.

பொதுவான இதற்கான என்னவென்றால் மாநில, தேசிய சர்வதேச மற்றும் அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பிரிவிற்குமான நிர்ணயிக்கப்பட்டு

உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் வீராங்கனைகளுக்கு அதிகபட்சமாக ஆண்டுகள் வரை அவர்கள் பயிற்சிகளுக்கான விளையாட்டு செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உதவித்தொகை

வழங்கப்படும்.

திட்டத்தில் பயன்பெறும் வீரர்/ வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் பயிற்சி விவரங்கள், ்போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் (ஏதும் இருப்பின்) உள்ளிட்டவற்றை வழியில் *தமிழ்*நாடு இணைய மேம்பாட்டு விளையாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக பதிவேற்ற வேண்டும்.

காலத்தில் உதவித்தொகை மாதங்கள் வரை விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாத வர்கள், 6 மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவர்கள், ஓர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவர்கள், 2 ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

விளையாட்டு தலைசிறந்த வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையாக ஆண்டுக்கு

ரூ.25 லட்சம் வரையும், பன்னாட்டு அளவிலான வெல்வதற்கு பகக்கங்கள் ஊக்குவிக்கும் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையும், வெற்றி யாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை

வழங்கப்படும். இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு மேம்பாட்டு விளையாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 (இன்று) முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

ஏற்கனவே தபால் வழியில் நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல்கள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

★ வாடிக்கையாளர்கள் அமரும் இடம் ★ கண்காணிப்பு கேமரா

காஞ்சீபுரத்தில் முன்மாதிரி ரேஷன் கடை திறப்பு

சென்னை, நவ.30-காஞ்சீபுரத்தில் முன்மாதிரி ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.

குறித்து இது தமிழக செய்திக்குறிப்பில் வெளியிட்ட கூறப்பட்டு இருப்பதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொலிவுற கடைகளை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு கணேஷ்நகரில், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 செலவில். லட்சம் கண்காணிப்ப கேமரா பொருத்தப்பட்ட சின்னங்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட, அனைத்து அடிப்படை வசதிகளையும் ரேஷன் கடை புதிதாக கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்மாதிரியான ரேஷன் கடையாகும். ோவன் இந்த அட்டைதாரர்களை கொண்டுள்ளது. அங்கு தற்போது கீயணைப்ப உபகாணங்கள். சேகரிப்பு, மழைநீர் வாடிக்கையாளர்கள் அமரும் இடம், கழிப்பிடம்உள்ளிட்டபல வசதிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அந்த ரேஷன் கடையின் முன்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் வரையப்பட்ட புராதன சின்னங்கள்,

பெற்றுள்ளன. இதுவரை இதுபோல் 2,252 ரேஷன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கடைகள் இதுவரை 3,662 ரேஷன் கடைகள் தரச்சான்றிதழ் ഇ.*எஸ்*.ஓ. பெற்றுள்ளன.

அதற்கான விளக்கம் ஆகியவை இடம்

குறள் மற்றும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுவர் முகப்பில்

குளத்தில் முழ்கி **3 மாணவர்கள் உயிரிழப்பு**; தலா ரு.2 லட்சம் நிவாரணம்: . ஸ்டாலின் உத்தரவு

குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது: – செங்கல்பட்டு மாவட்டம், பேரூராட் சியிலுள்ள திருப்போரூர் கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி முருகேஷ், உதயகுமார் மற்றும் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு மாணவர்களின் இரங்கலையம், எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா முதலமைச்சரின் லட்சம் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியள்ளார்.

NOTICE

Notice is hereby given that the share certificates No(s) 225400 for 1120 shares bearing distinctive No(s) 188888754-188889873 in the books of M/s. Dalmia Bharat Ltd. AND share Certificate no. 111948 for 560 shares bearing distinctive No(s) 16007320-16007879 in the books of M/s Dalmia Bharat sugar and Industries Ltd., standing in the name(s) of Premchand Agarwal, has/have been lost/misplaced/destroyed and the advertiser has/ ave applied to the Company for issue of duplicate share certificate(s) in lieu thereof. Any person(s) who has /have claim(s) on the said shares should lodge such claim(s) with the Company's Registrars and Transfer Agents viz KFir Technologies Ltd., SELENIUM TOWER B. PLOT NO 31 & 32. GACHIBOWL FINANCIĂL DISTRICT, NANAKRAMGUDA, SERILINGAMPALLY, HYDERABAI 500032, TELENGANA, TEL: 040 67162222 within 15 days from the date of this notice failing which the Company will proceed to issue duplicate share certificate(s) in respect of the said shares

Date: 30-11-2022

Name(s) of the shareholder(s) Kapil Kumar Agarwa

My client R Krishna Mohan S/o, Late C K Ramachandran, residing at Old No.39, New No.62, Rukmani Road, Kalakshetra Colony, Besant Nagar, Chennai-600 090, along with his mother Mrs. Uma Ramachandran and his brother R.Ram Mohan are jointly the absolute owners of 50% of undivided share in the Plot No.66, in the Layout Plan No.LPDM/DTP/106/66 measuring 2 Grounds comprised in S.Nos.161/2 & 161/3 situate in Tiruvanmiyur Village, (No.140), Saidapet Taluk, Chennai District, they having obtained the same from their father/husband C.K.Ramachandran who purchased the same by a Sale Deed dated 24.09.1971 registered as Doc. No.2380 of 1971 with SRO Saidapet and parent document being Sale Deed dated 18.01.1968 registered as Doc.No.129 of 1968 with SRO Saidapet. The original (1) Sale deed dated 24.09.1971 registered as Doc.No.2380 of 1971 with SRO Saidapet and (2) Sale Deed dated 18.01.1968 registered as Doc.No.129 of 1968 with SRO Saidapet have been missed on 19.11.2022 at A.K.Street. (Kamarajar street Junction), Washermenpet, Chennai - 600081 and not traceable. If anyone has any knowledge of the same may return

S. Siva Sangarane (No.16/2 (Old No. 23/2) Pycrofts Garden Road Chennai - 600 006 Mob - 98400 41589, Tel - 2823 3844

படிவம் எண். ஆர்எஸ்சி– 4 தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (நிறுவனத்தின் பங்கு மூதைனத்தை குறைப்பதற்கான நடைமுறை) விதிகள், 2016–ல் (விதி (30)–ன் விழ) தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், சென்னை முன்பாக A.பி.என்.se/சென்னை அமர்வ/2022 திறுவனங்கள் சட்டம், 2013 பிரிவு 66 மற்றும் நிறுவனங்கள் சட்டம், 213–ன் இதர பொருந்தக்கூடிய விதிகள் மற்றும்

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (நிறுவனத்தின் பங்கு மூலதனத்தைக் குறைப்பதற்கான நடைமுறை) விதிகள், 2016—ன் விதி 2(1) குறித்த விஷயத்தில் த<mark>ச்சர்ஸ் காயர் பிரைவேட் லிமிடெட்டின்</mark> பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான விஷயத்தில்

CIN: U01133TN2011PTC081444) டார். மப்பாதார்.மா. மப்பாக்கி திதுவனக்கள் கட்டம் 1956–க் கீத் துவக்கப்பட்டது. என்–22, 2வது தளம், பிளாக் 3, மஞ்சரி–காம்பாக்ட் ஹோம் மேவேலூர்குப்பம் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா, காஞ்சிபுரம் — 602105விண்ணப்பதார் திற

அறிவிப்பு வெளியீடு

மேற்கண்ட நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை 1,53,39,000 ரூபாயிலிருந்து (ரூபாய் ஒரு கோடியே ஐம்பத்து மூன்று லட்சத்து முப்பத்தொள்பதாவிரம் மட்டும்) 28,39,000 ரூபாயாக (ரூபாய் இருபத்தெட்டு லட்சத்து முப்பத்தொள்பதாவிரம் மட்டும்) திறுவனத்தின் வர்த்தகத்திற்கு தேவைப்படாத 1,25,00,000 ரூபாயை (ரூபாய் ஒரு கோடியே இருபத்தைத்து லட்சம் மட்டும்) தேச்சான் சோயில் பிடிதம் லிமிடெட்டின் நாயின், ஆண்டுரேலியாவைச் சேர்த்த திரு. பிராவக் அலே அவர்களின் ஒரு பங்கைத் தவிர மற்ற அனைத்து பங்குகளையும் வைத்திறக்கும் தற்போதுள்ள பங்குதாரான அஸ்திரேலியாவைச் சேர்த்த தேச்சான் சோயில் பிடிதம் லிமிடெட்டிற்கு வடைக்கும் இரும்பதுள்ள பங்குதாரான அஸ்திரேலியாவைச் சேர்த்த தேச்சான் சோயில் பிடிதம் லிமிடெட்டிற்கு கடைக்கும் தற்போதுள்ள பங்குதாரான அஸ்திரேலியாவைச் சேர்த்த தேச்சான் சோயில் பிடிதம் லிமிடெட்டிற்கு வழங்கவும் தேசிய திறுவள சட்டத் தீர்ப்பாயம், சென்னை அமர்வில் 77 ஜூன், 2022 அன்று விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

துக்கல் செய்யப்பட்டுள்ளது என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தால் பராமரிக்கப்படும் பத்தகத்தில் கடன் வழங்கியவர்கள் இல்லை என்றும் நிறுவனத்திற்கு எதிராக வேறு
எந்தவொரு கடதும் அல்லது சோரிக்கையும் இல்லை என்றும் நிறுவளம் தெரிவிக்கிறது. கடன் வழங்கியவர்கள் யாரும்
இல்லது காரணத்தால், தனிப்பட்ட கடன் வழங்கியவர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்படவில்லை.
ஏப்ரல் 27, 2022 தேதியிட்ட கடனாளிகள் இல்லை என்பது தொடர்பான உறுத்கொழிப் பத்திரத்தின் நகல்
மற்றும் நிறுவக்கின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களான பெசன்ஸ் கேதிஎஸ் அன்ட் அசேன்சியேட்கு, பட்டஙக் கணக்காளர்களால், ஏப்ரல் 27, 2022 தேதியிட்டு வழங்கப்பட்ட கடனாளிகள் இல்லை என்றிதழ் ஆகியவை பங்கு மூலதனத்தைக் குறைப்பதற்கள் வின்னன்பத்துடன் மான்பமை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம், சென்னை அவர்லில் சமர்படுக்கப்பட்டுள்ளன. கடனாளிகள் இல்லை என்ன மேர்கள்ட உறவிமோய்ப் பக்கிய மர்படல் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடனாளிகள் இல்லை என்ற மேற்கண்ட உறுதிமொழிப் பத்திரம் மற்றும் நணிக்கையாளின் என்றித்த ஆகியவை நிறுவனத்தின் புதிவு அலுவலகம் : எஸ்-22, 2வது தடைப் பிளக் 3, மஞ்சிட் சும்பாக்ட் தேரம், மேலேலூர்குப்பம் கிராமம், நீழிபரும்பூடன் தூர்க்கள், என்றிபரும் - 602105-ல் பாள்வைக்காக இதி கிளம்பரம் வெளியான தேதிரில் இருந்து 15 நாட்களுக்குள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 11,00

எய்பாட பதுநாம், பேல்வலுறைபேபம் சிராமம். ஸ்ரீபெரும்புதுர் தாலுக்கா, எஞ்சிபுரம் – 202105-ல் பார்கைக்காக இந்த வினம்பரம் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி மரை கிடைக்கும்.
யானேறும் நிறுவனத்திற்கு கடன் வழக்கியமர் அல்லது நிறுவனத்திற்கு எதிராக தேதும் உரிமைகளரல்கள் உள்ள மற்ற நபர், விண்ணப்பம் அல்லது எப்புல் 27, 2022 தேதியிட்ட கடனாளிகள் தொடர்பான உறுதிமெழி பத்திரம் அல்லது எப்புல் 27, 2022 தேதியிட்ட கடனாளிகள் தொடர்பான உறுதிமெழி பத்திரம் அல்லது எப்புல் 27, 2022 தேதியிட்ட கடக்குராள் தொடர்பாக சூட்டோமன இருந்தால் அது குறித்து (ஆதார அவணங்களுடன் இணைத்து) விவரமாக அவரது பெயர் மற்றும் முகவரி மற்றும் அவரது அக்கீகிக்கப்பட்ட பிருதித்தியின் பெயர் மற்றும் முகவரி, நேறு ஏதேதும் இருப்பின் அவற்றை மான்படை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT)/மென்னை அவர்வில் எமர்ப்பிக்க வேண்டும். அதன் நகல ஒன்றை நீற்கையில் பறிப்பட்ட வருக்கு நிறுவனத்தியில் இதுத்து மூனிப்பு வெளியான தேதியில் இதுத்து மூன்று மாதங்களுக்கு அனுப்பி கைக்க வேண்டும். இதற் கூறிப்பிட்ட வலத்தில் சடிய இரும்பட்ட நிறுவனத்தில் வழக்கப்பட்ட கடனளிகள் தெடியர்பன எடியத்தில் கடைக்குக்குரும் தேதியில் மற்றும் நிறுவனத்தின் கடியத்தில் குடிய திரும் மற்றும் நிறுவனத்தில் கடியத்தியரும் பதிரும் மற்றும் நிறுவனத்தின் கடைமுல்படும்.
இத்தியிட்ட நிறுவனத்தில் வழக்கு முறைக்கு குறைப்பதற்கான மேற்கண்ட மனுகியில் கடியர் மற்றும் நிறுவனத்தின் கடியற்களைகள் தெக்கான மறுக்கிய கடியத்திய கடியர் நட்கு கொடிய வறுக்கிய கடியத்திய கடியர் திறும் சிறிமனத்திற்கு எதிரக முறையான கிறையிலைக்கு தெம்போடுக்கள் மறுக்கிய கடியத்துகிய கடியத்திய மற்றும் நிறுவனத்திற்கு எதிரக முறையான கிறையிலைகள் கொண்ட எந்தபொரு நடியத்தில் கடியத்தியருக்கு அதியாக அன்றும் இதுக்கிய கடியர் தேதியிட்ட்டிற்களை செத்தியர்கள் வருக்குக்கும் சிறும்பார்களை கடியர்கள் வருக்கு அதியக்குனர் சிதிக்கையர் மேற்றும் இதுக்குர்க்கு கடியர்களைக்கும் சியிட்டம் அன்றை கடியர்கள் வருக்கு அதியக்குனர் தேதிய கடியர்களுக்கு கடியர்களைக்கும் கடியர்களைக்கும் கடியர்களைக்கும் கடியர்களைக்கும் கடியர்களைக்கும் கடியர்கள் கடியர்களைக்கையர்கள் கடைக்கும் கடியர்களைக்கும் கடியர்களுக்கும் கடியர்கள் கடியர்கள் அதியர்கள் அதியர்கள் கடியர்களைக்கும் கடியர்

நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

CIN: L01117TN1943PLC152874 பதிவு அலுவலகம்: எண்.60, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை, தமிழ்நாடு 600008

தொலைபேசி: +91 44 2852 7775 / 2858 3463 மின்னஞ்சல் — secneelamalai@avtplantations.co.in இணையதளம்: www.neelamalaiagro.com

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் உரிமை கோரப்படாத பங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றுதல்

கம்பெனிகள் சட்டம், 2013, பிரிவு 124 மற்றும் 125 மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்ட முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கு வைப்பு, தணிக்கை பரிமாற்றம் மற்றும் திருப்பியளித்தல்) விதிகள் (''விதிகள்')–ன்படி, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேற்கண்ட விதிகளின்படி, தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செலுத்தப்படாத அல்லது கோரப்படாத 2015–2016 நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (ஐஇபிஎப்) ஆணையத்திற்கு நிறுவனம் மாற்ற வேண்டும். தொடா்ந்து ஏழு அண்டுகள் அல்லது அதற்கு மேலாக ஈவுத்தொகை செலுத்தப்படாத அல்லது கோரப்படாத தொடர்புடைய பங்குகளும் விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட முறையில் IEPFக்கு மாற்றப்படும்.

EPF ஆணையத்திற்கு மாற்றப்படும் பங்குகள் குறித்து தனிப்பட்ட அறிவிப்புகள் நினைவூட்டல்களாக பங்குதாராகளுக்கு சம்பந்தப்பட்ட சமீபத்திய முகவரிக்கு அனுப்பப்படுகின்றன. அத்தகைய பங்குதாராகளின் விவரங்கள் நிறுவனத்தின் வலைத்தளமான www.neelamalaiagro.comல் வைக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் 2015–2016ஆம் நிதியாண்டிற்கான உரிமை கோரப்படாத முதல் இடைக்கால ஈவுத்தொகையை மார்ச் 03, 2023க்குள் கோருமாறும், 2015–2016ஆம் நிதியாண்டிற்கான கோரப்படாத இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையை ஏப்ரல 18, 2023க்குள் கோருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஈவுத்தொகை உரிமை கோரப்படாமல் இருக்கும் சமபங்கு(கள்) அத்தகைய பங்குகளில் கிடைக்கும் அனைத்து நன்மைகள் உட்பட பின்வரும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி IEPFக்கு மாற்றப்படும்:

IEPF கணக்கிற்கு மாற்றப்பட உள்ள காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாராகள், அவாகள் வைத்திருக்கும் அசல் பங்கு சான்றிதழ்களுக்கு பதிலாக கம்பெனி மாற்று பங்கு சான்றிதழ்களை வழங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் காரணமாக, அசல் பங்கு சான்றிதழ்கள் தானாகவே ரத்தாகிவிடும் மற்றும் வாத்தகம் மேற்கொள்ள முடியாது. அதன்பிறகு, நகல் பங்குச் சான்றிதழை டிமேட் படிவமாக மாற்றவும், IEPF ஆணையத்திற்கு மாற்றவும் நிறுவன நடவடிக்கை மூலம் கம்பெனி டெபாசிட்டரிக்கு

டிமேட் முறையில் வைத்துள்ளவாகள் விஷயத்தில், IEPF ஆணையத்திற்கு பங்குகளை மாற்றுவதற்கான கணக்குகளை வைத்திருக்கிற பங்குதாராகள் பெருநிறுவன நடவடிக்கை மூலம் டெபாசிட்டரிக்கு தெரிவிக்கலாம்.

கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் அதற்கேற்ப IEPF ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு மாற்றப்பட்ட பங்குகள் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றி, ஆணையத்திடமிருந்து பங்குதாரர்கள் உரிமை கோரலாம் அவ்வாறு மாற்றப்பட்ட கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் ாக்விட்டி பங்குகள் தொடர்பாக நிறுவனத்திற்கு எதிராக எந்த உரிமையும் கோர முடியாது.

மேலே உள்ள ஏதேனும் வினவல்களுக்கு, பங்குதாராகஎ் மேலே குறிப்பிட்டுள்ள முகவரி/கம்பெனியின் பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர், M/s கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், சுப்பிரமணியன் கட்டிடங்கள், தளம், எൽ 1 கிளப் ஹவுஸ் சாலை, . 600002, தொலைபேசி: 044—28460390, தொலைநகல் 044-28460129. மின்னஞ்சல்: investor@cameoindia.comæ அணுகலாம்.

நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்காக

இடம்: சென்னை எஸ்.லட்சுமி நரசிம்மன் நாள்: 28.11.2022 நிறுவன செயலாளர்